

சமுகேசுமி இனாங்குசங்கம்

அன்பார்ஸ் குழந்தைகள்!

கென்றவாரம் நான் எழுதிய பொழுது போக்கு என்றவிஷயம் பலருக்குப்பிடித்திருக்கிறதாகத்தெரிகிறது. ஒவ்வொரு சிறவரும் ஏதாவதொரு நல்ல உபயோகமின் பொழுது பேர்க்கைக் கைக்கூடாண்டிருக்க தீர்மானித் திருக்கிறார்கள் நான் அறிகிறேன். ஒரு பேரன் ஓயா மல் எனக்குக் கடிதமெழுதிப் பொழுதுபோக்குவதாகக் கருகிறேன். அதா தமிழ், தீத்தவாக்கு அதிக வேலைத் தொக்காவு வைத்துவிடாதே! பழைய முத்திலாரகள் சேர்க்கும் விவரத்தில் தான் அனேக் கிரத்தை யெடுத் திடுக்கிறார்களென்று தெரிகிறது. அதுவும் நன்மைதான்.

—தாத்தா.

தாத்தா பதில்

• ५. அரசாங்கத்தினம் : (கடுவில்) சீர் இவ்வளவு சாமான்கள் சேகரிப்பது உற்சாகத்தைக் கொடுப்பதாகும். ஆனால், பிரயோ சனமற்றவற்றை ஒதுக்கி விடுதல் எல்லது. உயர்கு முத்திரை கள் இவ்வாரம் தபாலில் அனுப்பினால்கிடிறன். •

சே. நடராஜன் : (கட்டுவன்) தெல்லைகளில் ஏன் மாடி டிக்கொண்ணுகிறீர்? இந்த வயதில் தொல்லை கூடுக்கொண்ட தென்றால் ஆச்சியமாகத்தானிருக்கிறது. என்னோ பழுத் திடுவர் மாதிரிப் பேசுகிறேன்! வீட்டில் உம்முடையு வயதைக் குறித்தொகுக்குத் தொல்லையின்றை; அப்பா அம்மா கொல் லுக் கலைஞர் எட்டுக்கிறின்லையின்தொல் பொருங்பும்! ஆகையால் இனிமேல் தொல்லையில்லாமல் ஆக்கத் துணியும். கல்லூரிகளிலேயுள்ளவா?

(இந்திரவகீ: (கொழும்பு) தாத்தா இப்பொழுது கொஞ் சம் எல்லவராகந்தான் காணப்படுகிறார். பட்டின்கூடு அப்படித் தான் சொன்னான்! கடிய கீக்கிரத்தில் உம்முடைய வயதுள்ள ஒரு நல்ல சிறைக்கியின் விலாச மெடுத்துத்தருகிறேன், சிக்கே கைத்தயைப் பார்க்கலாம்! யாழ்ப்பானம் வக்தால் கட்டாயும் திக்கே வரஅழும். பாட்டின்கூடு மிகவும் ஆவழான் காத்திருக்கிறு. வருமுன் தேவியைத் தெரிவிக்கலாம்.

மகேந்திரன் : (கொழும்பு) உமது மழலைமொழிகள்தான் விடாச் சிரப்புபத் தருகிறது.

ஐயேந்தின் : (கொழும்பு) உமது பரிசையில் கல்ல
மர்கள் கிடைக்குமென்றதான் எப்புகிறேன். சீர் கெட்டிக்
காரப் பிளையாவு வளர வேண்டுமென்று எனக்கு ஆசை.
வீக்கு தட்டு திங்கசியையும் கூட்டிக்கொண்டு எங்கள் வீடு
இடுக்கு (ஆரைக்கு) ஒருாள் வரவும். விலாசந்தையும் தெர்விக்
கலும்.

ԱՅԱ ԱԲՐԵՎ ՖԻԼԻ

ஈடுகேசரி கல்வி அனுபவத்தில் வெளியாதுமிருந்து உரை கடக்கினால் திறமையுள்ள ஒன்றுக்கு மாதாமாதம் ஒவ்வொரு புத்தகப் பரிசில் கோடுக்கப்படும். கட்டுரையான் இளைஞர்களுக்காக அங்கத்தவராயிருந்தால் ஒரு நிபந்தனை நிப்பு ஆசிரியராதும்.

யாழ்ப்பாணம் மலிட்டிகெற்று “திதுமகன்தீவைய” தனி விருக்கும் நா. போன்னேயர் எனபவரால், கன்னகம் ‘தலையாட்சிய’ துவக்கப்பட்டது. அந்தயங்கிரகாலையில் 1939-ம் மூலம் குசல்டீ 13 மீ நூலிற்குமிகு துவம், அக்கிலிக்கப்பெற்ற வளையிடப்பட்டது.

The image shows a decorative title page from a historical document. The word "Chancery" is written in a large, ornate Gothic script. The letters are black and have intricate flourishes and small diamonds on them. Above the letter "C", there is a small circular emblem. The background is a light beige color.

(கல்வி அனுபந்தம்)

“கற்பவை கற்றுக் கற்றுங் கொழுக்”

புத்தகம் 2 } சன்னகம்: பிரமாதிவந்து ஆவணிமீசுடு (20-8-39) } இல. 42

தொழிற் கல்வி

அனுபவம் ஒரு சிறி தமில்லை. அவர்கள் தக்கதொரு தொழிற்கல்வித் திட்டத்தை எவ்வாறு தயாரிப்பார்கள்?

எல்லா நாடுகளிலும் தொழிற் கல்வியின் அவசியத்தை உணர்ந்து அக்கல்வியைக் கற்பிக்கவேண்டிய ஒருங்குகள் செய்யப்பட்டிருக்கின்றன. நமது நாட்டில் பிறநாட்டுப் பொருள்கள் அதிகமாகக்காணப்படுவது மாத்திரமே பிறநாடுகளில் தொழிற்கல்வி விருத்தியடைந்திருப்பதை நன்கு புலப்படுத்தும். நமது நாட்டிலிருந்து பலவகைப் பொருள்கள் பிறநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படாததற்குக் காரணம் நமது நாட்டில் கைத்தொழிற் கல்வி விருத்தியடையாமல் இருப்பதே. இரண்டுவருடங்களுக்கு முன்னர் இந்திய அரசினர் அபோற், உழுட் என்னும் ஆங்கில நிபுணர்களை வரவழைத்து இந்தியாவில் கைத்தொழிற் கல்வி யை விருத்திசெய்யும் வழிவகைகளை ஆராய்ச்சியத்தார். அவர்கள் ஆராய்ந்து விடுத்த அறிக்கையாவராலும் பாராட்டப்படக் கூடியதாகும்.

இலங்கையில் கைத்தொழிலில் வள்ள நிபுணர் கள் இல்லாதிருந்தும் இலங்கை அரசினர் தக்க நிபுணர்களைவரவைமுத்துக் கைத்தொழிற்கல்வியை ஆராய்ச்சி செய்யாதது மிகவும் வருந்தத்தக்கது. கல்வி மந்திரிசபை அங்கத்தவர்களும், தொழில் மந்திரிசபை அங்கத்தவர்களுமே இலங்கையின் தொழிற்கல்வியைப் பீர்ப்படுத்த முன்வந்துள்ளார்கள். அவர்களுக்குத் தொழில்களைப்பற்றிய

மன்னுக்கு டெட்டாவும், வினாக்களுக்கு டெட்டாவும், முன்னால் டெட்டாவே.

தின்வக்கரசுநாயன்

(புதுத்தித்துறை சௌவனி மியர் கள் வெளியீடு)

திருமீண்பாட்டுவே, திருவாழுரிவே வேளா அர் கலெக்டனர்க்கிய புகழ்நூர்க்கும் அவர் மனைவி மாதினிப்பாருக்கும் திலகவுதியார் பிறக்கப்பின் மருணீக்கியார் அவதாரஞ் செய்தார். அவர்கள் கலைகள் பயின்ற வகும்களில் திலகவுதியார் பருவகாலத்தை அடைஞ்தன. திலகவுதியாருக்கும் கலீப்பகை நூயனாருக்கும் விவகத்திற்கு ஏற்பாடு செய்தனர். கலீப்பகை நூயனார் ஜேலைகளுடன் வட்டுத்துப் பகைமன்னருடன் போருக்குற்றசென்ற செல்லன் போர்ப்புக்குத் தொண்டிருந்தனர். அவர் அவ்விதமிருங்க, பகுமனாரும், மாதினியாரும் இறந்தனர். திலகவுதியாரும், மருணீக்கியாரும் அளவிலாத துபாய்ச்சுத்; அங்கு பெற்றோருக்குச் செய்வேன் உப கடளை மருணீக்கியார் செய்தனர்.

போரிலே கலிப்பகைகளும் இறந்ததையறி கிளவநியார் தாழும் உயிர்ச்சீக் கிளக்பித்தர். மருண மொரின் வேண்டுகோட்டபடி உயிர்ச்சீக்காது தவமுன வராயிருந்தவர்.

கிளாலங் கழிந்தபின் மருணீக்கியாருக்கு உலகப் பற்றுகில்லை சமயப்ரற்றுண்டானது. அங்காலத்தில் கைவசமயத்தை ஆதிரிப்பவர் இல்லாமையாலே இவர் தருமகீணன் என்றும்பெயருடன் சமன்சமயத்தைக் கார்த்த சாளதிரக்கின ஆராய்ந்து அவர்களில் மேம்பாடுப்பதினர். இவரது சகோதரியர் திருவதினக வீரட் கொம்பவர்க்கே கேவதியினையே குறித்துமே' என்னுங் திருத்தாண்டமுப்பாடி ஏவீஸாருடன் அரசன் அடைக்கார். அரசன் கோபங்கொண்டு 'சமனரது தீர்மானப்படி திருநாவுக்கரசரை நீற்றறையில் இடுவித்தான். நீற்றறையில் இடப்பட்ட திருநாவுக்கரசர் அறையுள் இருந்தபடியே,

“மாசில் வீணயும் மாலை மதியிழும்
வீசு தென்றலும் வீங்கின வேளிலும்
ஆச வண்டறை பொருக்குயும் போன்

ஈசன எக்டை இலையடி நியுடி! தமிழ் தமிழ்நாட்டின் தெருப்பதிக்கும் ஒதுக்கு சுவாமியமைத் தியானித்துக்கான நிறுத்தம், எம்பெருமான் திருவுருளால் ஒருவித தொழில்துறையின்றி, இருந்தார். இதைக்கண்டு அதிசயித்த வரை மீண்டும் பாறுதன் விளக் கலந்துகொடுக்க, தையும் உண்டு துங்பமின்றி இருந்தனர். அதன்பின் நூராவுக்கரசனானாரை மிதித்தங்க கொல்லும்படி யானை ம் ஏவினர். திருநாவுக்கரசனானாரை மாணை நோக்கி நூந்தெயாழுது: “கண்ணவேண் சந்தனங்க சுந்து”. நனும் முதலையடைய தோத்திரத்தைப் பாடினார். கீரை நாயானாரா வணங்கிப் பாகனையும் சூழ்ந்து சின்ற மண்பலவரையும் கொஞ்சற சென்றது.

அதன்பின் கல்லிற்பினைத்து நடுக்கடலில் வீழ்த் தார்கள். அப்போது திருநாவுக்கரசனாயார்.

“சொற்றுளை, வெலியன் சோதி வாணவன்
பொற்றுணைத் திருந்தடி பொருக்கங் கைதொழு
கற்றுணைப் பூட்டுமோர் கடலிற் பாய்க்கிணும்
ஏற்றுமே மாட்டும் பூட்டும்”

உறுப்பிக்கே யிரவும் சுதாம் பிரியாதனைக்கு என்றும் திருப்பதிகம் ஒத்தவே கட்டுக்கள் நின்கின், கொர்ருதென் வழிநின்கங்பமயே குட் உடனே கற்றான் தெப்பமயக் மிதக்க திதிருந்து கனந் சலம்போன்ற கட்டுமூலில் பொய்தீர, வானமுத வாசி மருவநாள் ஏந்துகொ

கொண்டு திருப்பாகிரிப்புவிழரை அடைந்து, அங்குள்ள ஆலயத்தில் சிலங்காரர் இருந்தார். அங்கு திருவுத்திருவை படையானத்து இறைவனை வணக்கிப் பஸ் தெரண்டுகள் செய்து வந்தார்.

திருவுக்கரசுரமை உண்ணமைய அறிந்த பல்ல
வராசன் சுமன சமயப் படுகுழியின்றும் தீங்கிச்
காலை வரும் மேற்கொண்டான். உமனர் மடங்களை
ஏற்கும் ஆலயங்களையும் இடிப்பித்து குண்தரவீச்சரம் என்
நிலைம் சூலவு ஆலயம் கட்டுவித்தான்.

பின்னர் திருங்காவூர்க்காலாய்மூர் பல ஆலயங்களை பெற்று தரிசுத்து எம்பெருமானது முத்திரையையும் தொள்களில் தரித்துப்போண்டு சிதம்பரத்தை அடைத்து நடேசப்பெருமானைப் பலகால் தரிசுத்துத் திருநாளம்பந்தழுர்த்திகாயூர் இருக்கும் சீர்காழிக்குப் புறப்பட்டுச் சென்றார்.

வழியிலே திருஞன் சம்பந்த முர்த்தினாயனுரை மும் அவர்திருக்கட்டத்தையுங்கண்டு அவர்களுடன் பல ஜூலையங்களையும் தரிசித்தார். பின் அப்புக்கிழிடகள் காயனுடிடம் சென்றார். அவர் வேண்டுகோளின்படி உண்ணிக்கிரந்தது. அப்புக்கிழிடகளின் மகன் ‘திருநாவுக்கரசன்’ ஸ்னபத்திரு வாழ்முகிலை பறிப்பதற்குச் சென்றிருக்கின்றன. சென்ற திருநாவுக்கரசர் பாம்பினுற் கடிபட்டும் சலீக்காது : வாழ்முகிலையைத்தாயாரிட்டு கொண்டுவந்து கொடுத்துவிட்டு இறந்தான். இச்செய்தியை எம்பிருமானின் ஒருவருளினாலே. அறிக்க “திருநாவுக்கரசனயனுரை” திருப்பதிகம் ஒதிப் பினாக்கச்செய்தார். அதன்பின் உணவுடை, அங்கிருந்துபறப்பட்டு “திருஞனசம்பந்தமூர்த்தி” ரயனுரை அடைக்கார்.

அங்கிருந்து இருந்தாலும் புறப்பட்டுப் பல ஆவங்களையும் தரிசித்துச் சென்றனர். வழியில் சம்பந்தர் ன்றிட, நாவக்ரரச் அதிகதானாக சென்றார். அதிகதார செக்ன்ற கலைப்பினாலும், பசி மிகுதியினாலும் பெரிதும் குத்தமுற்றார். எம்பெருமான் அண்பரிலே மனமிரகி, குழிமுடியிராமனவேடங்கொண்டு பொதிசோறும் நீரும் காடுத்து, உண்டின் மறைந்தருளினார். இதுவிபெருநரின் திருநீண்டியாடல் எப்பதை அறிந்து பல ஆயைகளிலும் சென்று வணங்கினார். சில நாட்களில் பூர்ணமாய்த்திற்சென்று தரிசிக்கவேண்டும் என்னும் என்னம் எண்டானது. உடனே நாவக்ரரச் ஆட்களுடன்புறப்பட்டு, காடு, மலை, நாடு முதலியனவற்றைக்கட்டுத் தலத்தைச் சீர்க்காரர். அங்கு யருளினார். பிறகு அப்பர் மதுரைக்குச் சென்று கீழ்க்கரைத் தரிசித்து, பாண்டிகாட்டியுள்ள வ்வலங்களையெல்லாம் தரிசித்து, திருப்புகளூரிற் சேர்ந்து உழவு ரப்பணி செய்துகொண்டிருந்தார். ஒதுநள் சேதுக்கு மிட்டமெல்லாம் பொன்னும் நவரத்தினங்களும் தோன்னும்படி பரமசிவன் செய்தருள அவைகளை ஒடுக்காக மதித்துப் பொய்க்கையில் எடுத்து ஏற்றந்தார். பென்பும் மயங்கும்படி அரம்பையூர் அனுப்ப, அவர்கள் வக்குமனத்தைமாற்ற எத்தனித்தார். எவ்விதத்திலும் இப்பால் மல் திரும்பிச்சென்றனர். ஈற்றில் சொக்கரைத்தரிசித்து “எண்ணுகேனேன் சோலலி எண்ணுகேலே” என்னும்திருத்தாண்டகம்பாடிப் பரமானந்த சொருபியாகிய எம்பெருமானின் திருவாடியிலை அடைக்காரர்.

கம்பேரி கல்வி வகுப்புக்கும்

தனிப்பிரகா விலை கடக் - 3

5 ପ୍ରକଳ୍ପ ଲେଖା ପତ୍ର — 50

குத்து கோலா வேண்

அன்றை கந்தி என்ன?

ଛା ପି ନେ ଲା କଣା ପରମା ପରମା

ପାଦମେ କିନ୍ତୁ ଏହା କିମ୍ବା କିମ୍ବା

குத்துக்குடியே குத்துக்குடி புதுதுக்குடி, வாய்முதலை வாய்முதலை புதுதாக்குடி வாய்முதலை

பாலை பயிற்றல்

[மக்கிலைப்பதுத்திப் பேதும்பக வித்தியாதீச் தீர். A. J. R. வெதுவாலம் அவர்கள் B. A., கல்மூனை ஜி.சி.யரி விடுமேறைக் கழகத்தில் கிடத்திய உபநியாசக் கநக்கம்.]

இப்பொழுது யன் பேசப்போகின்றில்லையம் 'பர்வை பயிற்றல்' என்றும் விஷயமாக நிழந்தப்படும் உயன் வியாசக்களுக்கு முன்னுரை போன்றதாகும்.

1. மக்கள் தம் உள்ளத்தில் நிகழ்த்தப்போருளை வெளி ப்படுத்தற்கு, கருவியூன்ஸ்து பாலையாதலால், அப் பாலை சிறந்ததொன்றுக்கு கொள்ளப்படுகின்றது. ஆத

வல், மக்கட்டு இனியமைபாத சிறந்த பொருளாகிய பாலையீனை நன்கு பயிற்றவேண்டியது. - பயிற்றமும் வரையில் அறிவுது - மிகவும் அவசியமாகும். மேல்வருப் புகளிற் பயிறும்காலத்தும், பாடசாலையீனைட்டு, நீக்கிய பின்துப் பெறும்பெயன் அளிக்கும் தண்ணயாய் நிற்பது பாலையாகும். மொழித்திறத்தின் முட்றுக்கும் ஆற் றல் இல்லாதவன் தானே கற்று மெய்ப்பொருளைக் காண படும், அதிலில் ஓர்ச்சியுற்று முன்னேற்றம் அடைவதும் (Self-Education and advancement) இயலாது.

2. பாடசாலைகளிலே பாலை பயிற்றல் சம்பந்தமாக கிடூவனவதற்கும் - நிகழ்வேண்டியனவற்றை - நன்கு வகையாக வகுக்கலாம்.

(க) பாலையீனப் படித்தல்; அதாவது பாலை விஷயத்தின்கீழ் ஆற்றலைப் பெறுதல், அறிவைப்பெறு விடுவது.

(ங) பாலையைப்பற்றிப் படித்தல்; அதாவது மொழியின் இயலிக்கீப் படித்தல்

(ஞ) இலக்கணம் படித்தல்; அதாவது நால்களைப் படித்தல், கணிதம், பூமிகளிதம், சுரித்திரம், விள்ளான்தான்திரம், திதிசுவிதம், தந்துவ சாள்திரம் முதலிய நால்களைப் படித்துப் பொருள்காணப் பயில்.

(ச) இலக்கியம் படித்தல்; அதாவது அப்பாலை விதுள்ள இலக்கியங்களைப் படித்துச் சுவையறிந்து இன்புதல்.

3. பாலைபடித்தல், பாலையை மற்றிப் படித்தல், நாற்பால். இலக்கியப்பயிற்சி என்பனவற்றை முதல்வதாய் 'பாலையைப் படித்தல்' - மொழிப்பயிற்சி என்றும் விஷயமாகவே இப்பொழுது உபநியாசம் செய்வேன்.

பாலை படித்தல் (Learning the Language-as skills, not knowledge) என்றும் விஷயம் நன்கு ஆற்றல் (skills) களாக்கொண்டது. அவ்வாற்றல்களாவன:

A. பேச்சீனை விளங்கிக்கோள்: அதாவது பேசப் படுவனவற்றின் பொருள்களை நன்கு கிரகித்தக்கொள்ளல்.

புண்ணிய பாலைகள் பொருந்தாமெய் யன்பால்லாம், கண்ணியபே ரிப்பககம் நான்னைவ தெங்காளோ.

B. மேகம் ஆற்றல். இத்தோர்க்கு விளங்குமாறு பிழைன்றிப் பேசுதல்.

C. எழுதப்பட்டுள்ளனவற்றை வாசித்து விளங்கும் ஆற்றல்.

D. எழுதும் ஆற்றல்.

பேச்சீனை விளங்கிக்கொள்ளும் ஆற்றல், எழுதப் பட்டுள்ளனவற்றை வாசித்து விளங்கும் ஆற்றல் (A.யும், B.யும்); என்பன உள்ளத்தமையுமாறு கோள் கும் இயல்பினை (Receptive Processes)ச் சார்க்க வை; பேசும் ஆற்றல், எழுதும் ஆற்றல் (B.யும் D.யும்) என்பன ஆக்கவியல்பினை (Productive Processes)ச் சார்க்கலை.

அயும் C.யும் ஆகிய முதலோடு மூன்றும் வகையின் பாறப்பட்ட ஆகியுள்ள இலக்கிக்கும் ஆற்றலைச் (Comprehension) சார்க்குள்ளன; B.யும் D.யும் ஆகிய இரண்டாம் நான்காம் ஆற்றல்கள் வெளிப்படுத்தும் ஆற்றலை (Expression)ச் சார்க்குள்ளன.

இவை நான்கும் சிரிவாக ஆராய்து துறைப்படுத் தப்பட்டு, உரிய கேக்கங்கள் சிறைவெய்தக் கடிய பதும், அறிவில் ஓர்ச்சியுற்று முன்னேற்றம் அடைவதும் (Self-Education and advancement) இயலாது.

A. தமிழ்மொழி தமிழ்ப்பின்னோக்கட்டுக் காம்மொழி யாகம்; ஆகால், தறியுமின்னோக்கட்டுக் காம் தமிழ்மொழி யாகம்; ஆகால, தறியுமின்னோக்கட்டுக் காம் தமிழ்மொழி (A) பேசு கிளைக்கும் ஆற்றல், (முதலாவது ஆற்றல் ஆகிய) பேசு கிளை விளங்கும் ஆற்றல் விசேஷமாகப்பீவுதில்லை. ஆயி னும் வகுப்புக்கள் ஏற ஏற, சொல்லும் விஷயங்களையாபினேன், கேட்கும் ஆற்றல், விளங்கிக்கொள்ளும் ஆற்றல் என்பனவற்றில் மானுக்கள் நன்கு பயிற்றப்படல் வேண்டும்.

B. பேசுக்கப்பாடும் ஆனது பாடசாலைகளிற் படிப்பக்கப்படும் முறைகள் மிகவும் பின்தொனவை. பேசுக்கப்பாடும் படிப்பிட்டங் கோக்கம் விளங்கிக்கொள்ளப் படவில்லை. பேசுக்கப்பாடுமெப்பது ஆசிரியருடைய பேசு கன்றும்; அறிவைப் புக்கட் கிளைப்பதும் அன்று; பேசுக்கப்பாடும் படிப்பிட்தல் என்பது பின்னோக்கை பிழையற்ற சுத்தமான பாலை பேசுப்படிக்குதல் சேந்தமிழ் பேசுப்படிக்குதல். 'செந்தமிழும் நாபமுக்கம்' என்றார்ஜாவையாகும். உயர்தா வகுப்புக்களை அடையும் வரையும் பேசுக்கப்பாடும் நன்கு பயிற்றப்படல் வேண்டும்.

உரது வாசித்தல் நன்கு பயிற்றப்படல்வேண்டும்; அல்லது இப்பகுதியின்பாறப்படும். உரத்து வாசித்தல் என்பது பேசு. பேசு, உரத்து வாசித்தல் என்பன வற்றிக்கு மூலமாயுள்ள இயல்புகளும் ஆற்றல்களும் வேறுன்னை அல்ல.

C. எழுதப்பட்டுள்ளனவற்றை வாசித்து விளங்கும் ஆற்றல். இதனையே 'மொன வாசிப்பு' (Silent Reading) என்று கூறுவர். இந்த மொன வாசிப்பு நல்ல முறையிலே பயிற்றப்படுதல் வேண்டும், தமக்குத் தம்மல் வாசிக்கப்பட்டுப் பொருளைக் கிரகித்தக்கொள்

என் ஆற்றலைப் பெறக்கூடியதே மொன வாசிப்பின் பயன். இப்பயினைப் பெறக்கூடிய முறையில் அது பயிற்றப்படல்வேண்டும். மானுக்கரின் பிற்கால நிலையித்திலே மிகவும் பயன்படுவது இம் மொன வாசிப்பை என்பது தெளிவு. மொன வாசிப்புப் பயிற்சி மேல் வகுப்புகளில் உபயோகிக்கப்படும் நால்களைப் படித்துப் பொருள் கிரகிப்பதற்கும் பெருந்துணைக்கருவியாகும். இவ்வகையான வாசிப்பினை 'பெளங் வாசிப்பு' என்று சொல்வதிலும் "கன் வாசிப்பு?" (=கன்னிலுள் வாசித்தல்) என்று கறுவதெப்பாருத்தமானது. 'கன் வாசிப்பு' எனும் பெயரே தற்போது மொன வாசிப்பு என வழங்கப்படும் வாசிப்பின் நோக்கத்தை விளக்கி நிற்கின்றது.

கன் வாசிப்புப் பயிற்சிக்கேற்ற பலவகைப்பட்ட பயிற்சி வினாக்கள் ஆசிரியர்களால் ஆக்கப்படல்வேண்டும். இலக்கியம் கற்கும் முறை சைவயில் எடுப்புமாறு என்பனவற்றிலும் மானுக்கர் பயிற்சி பெறுவத் இன்றி வழையாதது, வகுப்பு வாசிப்புப் புள்கக்களும், வாசிக் காலை வாசிப்புப் புள்கக்களும் வாசிக்காலை வாசிப்புப் புள்கக்களும் மற்றும் பாடங்கள் படிப்பித்தற்கு உபயோகாகும் புள்கக்களும் இப்பயிற்சிக்கு மிகவும் பயன்படும்.

உரத்து வாசித்தல், மொன வாசிப்பு (கன் வாசிப்பு) என்பது வெவ்வேறு பாடங்கள்; இவை வெவ்வேறு பாடங்களைப் படிப்பிக்கப்படல்வேண்டும். கேரளுக்கில் உரத்து வாசித்தல், மொன வாசிப்பு என்பனவற்றில்கு வெவ்வேறு கேரளகள் குறிக்கப்படுதல் வேண்டும்.

பாலை படிப்பித்தல் என்றும் தலையங்கத்தின் உபாங்கங்கள் ஆகிய (A) பேச்சீனை விளங்கிக்கொள்ளும் ஆற்றல் (B) பேசும் ஆற்றல் (C) எழுதப்பட்டுள்ளன வற்றை வாசித்து விளங்கிக்கொள்ளும் ஆற்றல், (D) எழுதும் ஆற்றல் என்பனவற்றுள் முதல் மூன்றையும் பற்றி இதுவரை கூறப்பட்டுள்ளன, நான்காவது ஆற்றல், எழுதும் ஆற்றல் ஆகும். இந்த ஆற்றல் நன்கு உப-ஆற்றல்கள் (Sub-Skills) ஆக வகுக்கப்படலாம். அவையான:- (க) கையெழுத்து (Hand Writing); (ங) எழுதுக்கூட்டல் (Spelling); (ஞ) சொல் அமைப்பு, வாசிக்கப்படும் படிப்பு அமைப்புக்கள், ஒராவெளி (Margin 'மார்ஜின்'), குறியீடு (Punctuation) முதலியன. (ங) கருத்து விளக்குமாறு வழுகின்ற எழுதல், (Expression) என்பனவாம். நான்காம் உப-ஆற்றலாகிய 'உள்ளக்கருத்தை எழுதி வெளிப்படல் - Expression' என்பதை இரு கருக்காலங்களில் பயன்படும் விஷயங்களைப் பொறுத்து வெளிப்படல் - Expression(a) Practical] முதலாவதுவகை. ஆக்கும் ஆற்றலின்வழித் தோன்றி வெளிவரும் விட வையும் [Expression(b) Creative] இரண்டாவது வகை. எழுதும் ஆற்றலின் முதன்மூன்று உப-ஆற்றல்களும், ஈன்னகாம் உப-ஆற்றலின் முதற்கூடுகளும் இதன்கண்ணில் படிப்பித்தல்¹. என்னும் விஷயம் ஆராயப்பட்டது. இலக்கைப் பயிற்சி², ஆற்பயிற்சி³, இலக்கைப் பயிற்சி⁴ என்றும் விஷயங்கள் காம் உப-ஆற்றலின் இரண்டாவது உப-பாடம் ஆக்க அறிவிற் சிறந்த பெரியர்களால் உபநியாசங்கள் வெளிப்பாட்டெழுத்துப் பயிற்சி அல் ஆற்றல் வாய்க்க செய்யப்படும்.

தக்கரவு கண்ட சரோருகம்போல் என்னிதயம், மிக்கவருள் கண்டு விகிப்ப தெள்ளார்.

வாழை

பீஷ்டங்கமணிப்பின்னை

வாராய் சிறுவர் வையைக்கத்தில் வாழுங் தருக்கள் பலவற்றை பாராய் பாராய். வாழுமென்றும் பச்சைப் பசிய நற்றருவை தாராய் இந்தப் புவிக்கதுவும் கொடுக்கும் உதவி தன்னையூகே: சீராய் சீயும் ஆய்ந்ததுபோல் செய்யாய் நாட்டுப் பணியினையே.

காய்களி யெல்லாம் உணவாகும் கழித்த பூவுக் கறியாகும்; காய்ந்த சுருகுண் குமாம்பட்டை கடிமல் தொடுக்க நாடுகளிலே தோற்றுக்கூடுஞ் சிய விருதாக! ஆய்ந்த பாராய் அடிக்கழிவாகும் ஆகும் நல்ல கறிவாக. தன்கீழ் கன்று தமைவளர்த்து தன்போ நுதவி தங்கிடவே இன்னுரை யவைக்க கியம்பியடின் இரசியின் கடுக்கதிர் தன்னாலே கண்ணுயிர் மடித்துக் கொள்ளுமாந்தத் தன்மை தன்னை பின்தோர்க்கு சனம் மெடுத்த நாட்டிதுக்கே செய்வீர் பணிகள் தம்பியரே!

தாழை யென்றுங் தருவினைப்போல் தம்பி சீயும் ஆகாமல் ஏழை, செல்வன் எனும்பேதம் இய்மி யேனு மேற்காமல் கோழைத் தன்தைக் குறைத்தெற்று கூற்றை வெல்லுங் கிறவேற்று வாழை போல ஸ்தலுதவி வழங்காய் தம்பி வாடனைவே.

—வீஷ்டங்களான்—

பின்னோக்களின் இயல்புக்குத் தக்கவாறு பயிற்றப்படல் வேண்டும்; பின்னோக்களின் இயல்புக்குத் தக்கவாறு பயிற்றப்படல் வேண்டும்; பாலை பயிற்றல் என்றும் விஷயமாக நடத்தப் படும் எல்லா உபநியாசங்களுக்கும் தீடு முன்னூர் யாகும். இதன்கண் பாலையீனப் படிப்பித்தல்¹. என்னும் விஷயம் ஆராயப்பட்டது. இலக்கைப் பயிற்சி², ஆற்பயிற்சி³, இலக்கைப் பயிற்சி⁴ என்றும் விஷயங்கள் காம் உப-ஆற்றலின் இரண்டாவது உப-பாடம் ஆக்க அறிவிற் சிறந்த பெரியர்களால் உபநியாசங்கள் செய்யப்படும்.

ஆமையின் தந்திரம்

உங்கள் உடலுத் தெரியுமா?
“ஏற்று”

புளியைக் கண்டில் அடைத்து, வழிப்போக்களை
தப்புவித்ததின்பீரி, நான் அக்காட்டினுள்ள பிலங்கு
விற் புக்கிமான் என இறமாப்படுவிருந்தது. ஆனால்
ஒர் ஆணம் அங்கிலீன் கர்வத்தை அடக்க சினைத்தத்
ஆணமின் பிராண் சினைக்கின் ஒர் பூயல். ஆணம் பஞ்ச
தக்கிரங்களில் நன்றாய் மித்திர பேதத்தி (அடுத்த
கேடுத்தல்) னுதியாற்றான் நியின் கர்வத்தை அட-
வாமென சினைத்தது.

ஒரு நூல் அங்கீ ஆமையின் சிகேகிதனுன் முயலை
வென்று புகிக்க விரும்பிற்று. நி ஓர் உபாயஞ் செய்தது
அது முயலிருக்கும் இடத்தக்குச் சம்பவம் வந்து
தட்டையான கல் ஒன்றைப் பெயர்த்து, அதன் கீழ் நிலை
இது படுத்துக்கொண்டது. அது கல்லுக்குக் கீழ் அவும்
படு அதன் பாரத்தால், அதிக துணப்பப்படுவதுபோலே
பாக்ஸ்குபண்ணிப் பெருஞ்சுதநம் ஜளையிட்டது
முயல் எப்பொழுதும் வேடிக்கை பராக்க விரும்புவது
ஆகவைல் முயல் ‘வன் நி ஜளையிடுகிறது’ என்று அறிவு
வோம்; என்று நன் புதளிருந்து வெளியே வந்தது
தான் சிகேகிதன் நிரின் சத்தம் ஏன்பது முயலுக்கு விளா
கிடிட்டது. நி தன்சிகேகிதனுன் முயலைப்பர்த்து “கேச
எனக்கு உதவி செய், சி இந்த வேளை என்னைக்காப்பாற்ற
விடுன் என் பிராணன் போய் விடும்” என்று இரங்க
கேட்டது.

கனி குறவுது உண்ணயென முயல் நம்பி நிரியில் சமித்தில் வந்து ‘நண்பா’ நீரென் இதற்குள் அகப்படாம்? சிகேகித்துக்கு உதவிசெய்ய வேண்டியது குமதான். ஆனால், ‘ஏரிகளுக்கு உதவிசெய்யக் கூடாது என்று பல கதைளிருக்கின்றன.’ என்று விளம்புற்ற நரி “நேச! அப்படிப்பட்டவனு? ஆபத்தக் காலங்களில் உதவி செய்கின்றவன் தகப்பனுக்குச் சரிப்பில்லவா? நா உங்க்குக் கெடுகி செய்யமட்டேன். அவசியம் இக்கீழைக் காக்க” என்றது.

முயல் கஷ்டத்துடன் கல்லீக் கிளப்பியதும், நரி வெவ்வகு முயலீப் பிழத்துக் கொண்டது. முயல் நினைய பார்த்து “ஐயா! நரியாரே உபகாரம் செய்த என்னென் கொல்லவேயா? என்னைவிடு!” என்றது.

களி “முயலீ” உன்னு கொழுத்த மாபிச்சத்தை
புதிக்க கெட்டுகாட்ட காத்திருந்தேன். இன்று நீ என்கையில்
ஈர்ப்பு யு உண்ணே விட்டமாட்டேன் எனக் கூறிற்று.

ஆனால் தற்செயலாக அவ் வழியே வந்தது. அதை இவ்வகையில் கண்டு “என் ஸிங்கள் சச்சரவு செப்பின்றங்கள்” என்றது. அப்பொழுது முயல் கடந்த சங்கதிக்கு ஆஸ்யம்க்குக் கூறிற்று உடனே ஆமை “நியே! நீ என் இடத்தில் படித்திருந்தாய்? எப்படிக்கல்லின் கீழ் அங்கு பட்டாய்” என்று கேட்டது. ஸி முன்போலக் கல்லை கிணப்பித் தன்முதுகளின்மேல் வைத்துப் படுத்துக்கொண்டு அதை மயிலீநோக்கி “முயியே!

வான்முகில் கண்ட மழைப்பகுதி போல்லுயன், ஞானாடாக கண்டு நடிக்கும்நான் எந்துடைய

“அண்ட வோட் கேஸ்”

காஸ்திரி:— அப்பா, நன் குழந்தைகளுடிக்காரன் இனிமேல் இம்மாதிரி செய்யுமாட்டேன் கொஞ்சம் தயவுசெய்.

பொலிஸ்:— அதெல்லாம் முடியாது. எனக்கு இப்பொ ழுது அதிக பசியாரிருக்கிறது. வீட்டுக்குப் போகவே ண்டும். ஏதாவது தகராறு செய்திரானால் ஒவ்வொட்டு கேள்குப்பதிலாக ‘அண்ட ஸோட்’ (Underload) கேஸ்போடுவேன், ஜாக்கிரதை.

ஒரு வகையில் கப்புக்குடி என்ற பெயரையுடைய தீர்ச்சால்திரிபார் இருந்தார். ஒரு கால் அவர் சமாளத் தீர்க்குச் சென்ற வழியிறையச் சாப்பிடுவிட்டுத் தன் மூல் சுமக்கக் கூடியமட்டும் பலாக்கினைகளை மூட்டிடக் கூடிக் கொண்டு நடக்கமுடிபாமல் தள்ளியிட்க் கொண்டு விட்டுக்கு வழது கொண்டிருந்தார்.

அதைப்பார்த்துக் கொண்டிருந்த பொலிஸ்கரரவெனு குவன் அந்தச் சமீகானில் கொஞ்சம் தான் அடித்துக் கொள்ளவேண்டும் என்று எண்ணி “ஓய் சாலகி ரிக்ஸீ! அங்கீகீ சில்லுஉங்கள். இப்பொழுது உங்கள்மீது ‘ஓவ்வொட்டு’ (Overload) கேள் எழுதப்போகிறேன். உமது பெய்ரென்ன?“ என்று அதடியக் கேட்டான்.

சாஸ்திரி:— அப்பா, மோட்டரா என்ன! மனிதன் மீதுகூட ‘லவ்லேட் கேசா?

போலிஸ்:— மோட்டோராய் இருந்தாலென்ன! மனி தராய் இருந்தாலென்ன! இப்பொழுது புதிய “ஸ்டர்; வங் திருக்கிறது. மனிடர்மீதுகூட ‘ஒவ்வொட்டுகேள்’ போட வாமென்று. நீர் நூளையதினம் பகல் 11 மணிக்கெல்லாம் பொலிஸ் கோட்டிற்கு வரவேண்டும். பலாப்பமும் மலிவு என்றால் இவ்வளவு சௌகாலையா அடித்துக்கொண்டு போ வது?

ஐ. இராசரத்தினம் (206)

விண்ணப்ப பத்திரம்

அன்பார்ந்த தாத்தா!

四

தயவுசெய்து “ஸமக்கீர் இளைஞர் சங்கத்” தில் என்னை ஒரு அங்கத்தவராகப் பதிவு செய்து கொள்ளுகின்றன. இத்துட்டன் 12 சத முத்திரை ஆறுமாத சந்தாபணமாக அனுப்பி மிருக்கிறேன். [இந்தியா 2 அண; மஸரீ 16 காச.]

மீறந்த திகதி.....மாதம்.....வருடம்.....

விலாசம்.....

பெற்றுர், அல்லது உபாக்தியாய் கையொப்பம்

இந்த விண்ணப்பப் பத்திரிகைகள் சிரப்பி ‘தாத்தா’ c/o ‘ஸமூகேஸரி’, சுன்னுகம், இலங்கை என்ற பிளாசுக்குத்துக்கு அனுப்பிவையுக்கள்.

[குறிப்பு : இளாஞ்சங்கத்தில் சேர விரும்புவோர் தமது விண்ணப்பப் பத்திரத்தை அச்சுக் கூப்பிலேயே நிரப்பியினுப்பவேண்டும். வெறங் காகிதத்தில் எழுதப்படுவன கவனிக்கப்படா. சந்தா புதுப்பிப்பவர்களுக்கு இந்த நிபந்தனை கிடையாது]

சந்திரனை எடுஞ் சகோபகவி போல்வுறிவில், வந்தபாத் சேதினையான் வாட்டியிலிருந்து வேறு.

ஆயையின் தந்திரம் உங்கள் உடலைத் தெரியுமா?

“இரண்மா”

புவியைக் கண்டில் அடைத்து, வழிபோக்கினைத் தப்பித்தின்பு நான், நான் அக்காட்டிலுள்ள ஷிவங்குக் கல்லாமல் ஒங்கள் உடலின் விஷயங்கள் ஏதாவது தெரிகிறதா உங்களுக்கு? கேள்வுகள்.

நாற்றாற்பது ரூத்தல் நிறையுள்ள ஒரு மனித ஆணமின் பிரண சினைத்தெரு மூயல். ஆணமானாக தக்கிரக்களை ஒன்றையுமித்திர பேதத்தி (அடுத்துக் கொடித்தல்) நுதவியாற்றான் நிபின் கர்வத்தை அடக்க வாவைக் கிணித்தது.

ஒரு நாள் அங்கீ ஆயையின் சினைத்தெரு மூயலைக் கொன்று புகிக்கிரும்பிற்று நிலை உரப்பாயான் செய்தது. தது மூயலிருக்கும் இடத்துக்குச் சமீபமாய் வந்து, தட்டப்பான கல் ஒன்றைப் பெயர்த்து, அதன் கீழ் நளைத்து படுத்துக்கொண்டது. அது கல் நூத்துக் கீழ் அக்பப்பட்டு அதன் பாரத்தல் அதிக துணப்பபடுவது போலப் பாகங்குபண்ணிப் பெருஞ்சுத்தயாய் ஜௌயிட்டது. மூயல் எப்பொழுதும் வேடிக்கை பார்க்க விரும்புவது. ஆகலை மூயல் “என் நிலையிடுகிறது?” என்று அறி வோம்; என்று நன் புதிரிருந்து வெளியே வங்கது. நன் சினைத்தெரு நிபின் சத்தம் என்பது முயலுக்கு விளக்கின்டிட்டது. நிலை நைகினைத்தெரு மூயலைப்பார்த்து “கேசை! என்குடு உதவி செய். சீ இந்த வேளை என்னைக்காப்பாற்று விடுவின் என் பிராணன் போய் விடும்” என்று இருக்கு கேட்டது.

சீ கறவது உண்மையென மூயல் நம்பி நிபின் சமீபத்தில் வந்து ‘நன்பு’ நீ என் இதற்குன் அகப்பட்டாய்? சினைத்துக்கு உதவி செய்ய வேண்டியது கூடாது. என்று நீ விளம்பிற்று. நீ “கேசை அப்படிப்பட்டவனு? ஆபத்துக் காலங்களில் உதவி செய்யங்கள் தகப்பனுக்குச் சரியல்லா? நான் உங்களுக்குக் கொடுக்க செய்யாட்டேன். அவசியம் இக்கல் கீத் தூக்கு” என்றது.

மூயல் கஷ்டத்துடன் கல்லைக் கிளப்பியதும், நிலை வந்து மூயலைப் படித்துக் கொண்டது. மூயல் நிபையப் பார்த்து “ஜூபா! ஸரியாரே உபகாரம் செய்த என்னைக் கொல்லவாரா? என்னைவிடு!” என்றது.

நீ “மூயலே! உன்னு கொழுத் தாமிசத்தைப் புதிக்க கொடுக்கிறேன். இன்று நீ என் கையில் கப்பட்டாய், உண்ண விடமாட்டேன் என்க்கறிற்று.”

ஆணம் தற்பொலாக அவ்வழியே வந்தது. அது இவ்வகைக் கண்டு “என் சீங்கள் சக்சரவு செப்கின்றீர்கள்” என்றது. அப்பொழுது மூயல் நடந்த சக்ககிகளை ஆகும்குக்கூறிற்று. உடனே ஆணம் “நிலே! நீ எந்த இடத்திற் படுத்திருந்தாய்? எப்படிக்கல்லின் கீழ் அகப்பட்டாய்” என்று கேட்டது. நீ முன்போல் கல்லைக் கிடப்பித் தன்முதுகிணமேல் வைத்துப் படுத்துக்கொண்டது. அப்பொழுது ஆணம் மூயலைக்கி “மூயலே!

வானமுகில் கண்ட மழுபாகவி போலையன், ஞானாடங் கண்டு நடிக்கும்நான் எங்களோ.

“அண்ட லோட் கேஸ்”

ஒரு ஐரில் சப்புக்குடி எந்த பெயரையை ஓர்சால்திரிபார் இருந்தார். ஒரு நாள் அவர் சமாரத லைக்குச் ‘சென்று விழிறிநையைச் சாப்பிடுவிட்டுத் தன் மூல சுமங்கக் கூடியமட்டும் பலாக்களைகளை மூட்டைக் கூடிக் கொண்டு நட்கமுடியாமல் தள்ளாட்க கொண்டு விட்டுக்குவிட்டு கொண்டிருந்தார்.

போலிஸ்:— அதெல்லாம் முடியாது. எனக்கு இப்பொழுது அதிக பசியாவிருக்கிறது. வீட்டுக்குப் போகவே வீடும். ஏதாவது தகராறு செய்திருங்கள் ஒவ்வொட்ட கேசுக் குப்பதிலாக ‘அண்ட லோட்’ (Underload) கேஸ்போடுவேன், ஜாக்கிரதை.

சால்திரிக்குத் திகில் அதிகமாயிற்று, அடேயப்பா! “நீவீலோட்” கேசைவிட “அண்டலோட்” கேஸ் இன்னும் பெரிய ஆபத்தாயிருக்கும் போலத் தோன்றுகிறதே! என்று பயந்து பொலிஸ்காரன்ப் பார்த்து “அப்பா, கோடித்துக்கொள்ளாதே, உங்குப் பசியாவிருந்தால் இந்தப் பலாக்களைகளில் கொள்கூடிய தகுகிறேன் சாப்பிடு எந்த பல்லை இனித்தார். தன் காரியம் ஜெயம் டைஞ்சுதென்று மகிழ்ந்த பொலிஸ்காரன், தனக்குவேண்டிய அளவு பலாக்களைகளை எடுத்துக் கொண்டபின் “சால்திரிகளே, போய் வராங்கள், மறில்கோட்டிடம் சொல்லி உம்மேல் கேஸ்போட வேண்டாமென்று சொல்லிவிடுகிறேன்” என்று தெரிவித்தான். சால்திரிகளும் “இந்தமட்டும் இடுப்புமுடிச்சை அவிழ்க்காமல் பலாப்பழுத்துடன் போயிற்றே” என்று சந்தோஷத்துடன் விட்டிருக்கிறார்.

ஐ. இராசரத்தினம் (206)
சன்னுகம்

விண்ணப்பப் பத்திரம்

அன்பார்ந்த தாத்தா!

தயவுசெய்து “சமுகேசரி இளைஞர் சங்கத்” தில் என்னை ஒரு அங்கத்தவராகப் பதிவு செய்து கொள்ளுகின்றன. இத்தட்டன் 12 சது முத்திரை ஆறுமாத சந்தாபபண்மாக அனுப்பி மிருக்கிறேன். [இந்தியா 2 அணு; மலையா 16 காசு.]

பெயர்.....
பிரந்த திகதி..... மாதம்..... வருடம்.....
விலாசம்.....

பெற்றார், அல்லது உபாத்தியார் கையொப்பம்

இந்த விண்ணப்பப் பத்திரதை நிரப்பி ‘தாத்தா’ C/O ‘சமுகேசரி’, சன்னுகம், இலங்கை எந்த விலாசத்துக்கு அனுப்பிவையுங்கள்.

[திரிப்பு: இளைஞர்சங்கத்தில் சேர விரும்புவேர் தமது விண்ணப்பப் பத்திரதை அச்சக் கூபனிலேயே இந்த நிபந்தனை கிடையாது]

சந்திரனை நாடுஞ் சுகோரபகவி போல்வறிவில், வந்தபரஞ் சோதியையான் வாஞ்சிப்ப தெங்களோ.

தழுகேசுவி இளஞ்சு சங்கம்

அன்பார்ந்த குழந்தைகள்!

சென்றவரம், கணக்கள் கட்டுறைகளுக்கு ஒரு பரிசு கொடுக்க தீர்மானித்திருக்கிறேன் என்று நான் ஒரு போதுமே பாருங்கள்? முன்னேருபோதும் சமூகியிரத பல குழந்தைகள் இப்போது தங்கள் கையிலைகளைக் கட்ட ஆரம்பித்துவிட்டார்கள்! இது சந்தோஷத்துக்குரிய சூர்ச்சாரமல்லவா? ஆனால், இன்று அல்லது நானே பரிசு கிடைக்குமா என்று பலர் விசாரிக்கின்றனர், ஒரு மாதம் செல்ல வேண்டாமா? மூடுகொல் பிரகிமதமும் 15-க் கேட்கிகளில் கட்டுறை கணக்களைப் பரிசீலனை செய்துபார்த்து அவைகளில் திறன்மொன் தற்குப் பரிசு கொடுக்கப்படுமென்பதைத் தெரிவிக்கிறேன்.

பெண் குழந்தைகள் நமது சுக்கத்தில் அவ்வளவு அக்கறை கொள்ளுகின்றுக்கீலிலே யென்று நான் சென்ற வரம் எழுதிப்பது ஒரு பேதநிக்கு முக்கு முட்டிய கோ பத்தை வருவதில்கிருக்கிறது! “நாங்களென்ன அப்படி விட்டில் பூச்சிகளா?” என்று இவர் ஆக்கிரத்துடன் கேட்கிறார். இன்னொரு பேதத்தில் தனக்கு வெட்கமாபிருக்கிறதாம் கய்தமெழுதுவதானால் இவர்களைப் பற்றிபெற வரம் காண என்ன தான் சொல்லட்டும்! இந்த வரமும் உங்களுக்கெல்லாம் என்ன துணிவு வந்து எழுதினீர்கள் அப்போர்டிக்? என்றாகன் விசாரிக்க வேண்டும்.

போகட்டும், எல்லாரும் நல்லபிள்ளைகள் தான். தான் கூட ஒங்களைப்பல்லாம் அசிரவகிக்கிறீர்.

எல்லாப்பாடசாலைகளிலும் அநேகமாக இப்பொது கிடுவதற்கான நாட்கள் தூரம்பொகிழிருக்கின்றன. பொதுத்த வெறிந்காலமாகதால் நிங்களேள்ளாரும் தடிமல் வியாதி பயத் தேடிக்கொள்ளாதிர்கள். வீட்டிடீல் யிருந்து ஏதாவது உபயோகமான காரியங்களைச் செய்யுங்கள். நன்கொண்ட ஏதாவது பொழுது போக்குகள், மனத்துக்கூட்டுக்கூடிகாலத்தைக் கொடுக்கும்.

— ೪೨ —

தாத்தா பதில்

வி. மகேந்தின் (கொழும்பு) — உமது கடிதம் மிக வேலையாகவருகிறது. தமிழ்! ஆனால் கலையிருக்கிறதே, அதற்குச் 'கலையிலின் வாழ்விலின்' அதான்னான் பத்திரிகையில் போடவேண்டுமென்ற கண் ஆசிரியர்த்தில் கொடுத்தபோது அப்படி சீதே என்கிறோ ஒரு கூட்டத்துள் பத்திரிகை வைத்து விட்டார்கள்! அதிகமான அப்பா, அம்மா, அவ்வளவு மாமாவிட்டு விட்டு ஏன் கை எழுதியதுப்படும் பார்க்கலாம்.

காம்பானம்-கலைநிடப் பெறுவது தொகையில் நடவடிக்கை என்பதால், சுன்னாகம் ‘தலையாட்டு’ என்ற தொகை அகிழ்ச்சிகராகவேயில் 1939-ம் முதல் ஆண்டை 20 லட்சமில்லத்துக்கீழ் அச்சிடுவிக்கப்பெற்று வெளியிடப்பட்டது.

கேட்டாறி ந். கல்வி

4320-ம் பக்கத் தொடர்ச்சி

‘ ஏற நாடுகளி விருந்து’ வரும் ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர்களாக உத்தியோகம் பார்க்க லாமென்றும், ஒருபோது உதவி ஆசிரியர்களாக அமர இடங்கொடுக்கப் படுமாட்டார்களென்றும் வித்தியாமந்திரிசபை தீர்மானங்கு செய்திருக்கிறது. இலங்கையின் தலைமை ஆசிரியர்களாக இருக்கத் தகுந்தவர்கள் இல்லையா? ’ எதற்காகத் தலைமை ஆசிரியர்கள் பிறநாடுகளிலிருந்து வரவேண்டும். வித்தியா மந்திரிசபையின் நோக்கம் விளங்க வில்லை; உயர்ந்த சம்பளம்பெறும் உத்தியோகத் தைப் பிறநாட்டினருக்குக் கொடுத்துவிட்டுக் குறைந்த சம்பள உத்தியோகங்களை நாட்டிலுள்ளவர்களுக்குக் கொடுக்க முன்வந்து வித்தியாசபையாரின் தீர்மானம் பெறிதும் கண்டிக்கத்தக்கது. *

க. தங்கமிழு (தென்மயிலை) — நீர் அவசரப்பட்டுக் கடித த்தை அனுப்பில்லை. கான் கேட்டால்தானே! ஆனால் அக் கடிதத்தை வைத்திருக்கிறேன். மின் ஒருபோதி போட்டி என்ற சால்லுமியோடு கவனிக்கப்படும். வேறு கடிதமானுப்ப வும் உரிமையுண்டு. சுரியான சிலேகிதான் கிடைத்திருக்கிறார். சால்வதி? — வண்மொ நாத்தா மீது இவ்வகை கோபம்? நீர் யார், வை விளக்க ஒன்றும் தெரிவிக்காமல் விட்டுவிட ஏர்? உமது அபிப்பிராயங்கள் தங்கமானவை.

அ. ஜெயந்திரன் (கெழும்பு) — ஸ் பய்ப்பீவுத்தேரோல் தாத்தா அப்படி மொன்றும் செய்தலிடமாட்டார்! கைத் தன் குயிருக்கிறது. அடிக்கடி இப்படி ஏழுதலாமே? இங்கியாப் பத்திரிகை ஒன்றைப் பின் பற்றுகிற் தேரோலிருக்கிறது. பரவா யில்லை, ஆனால் உமற் கண்டுமுறை வாழ்க்கைப்பிழங்கு கங்கிளி கண்ணும் படம்பிடிக்கப்பட்டிருக்கிறது. உமற் கிடத்து பிரசரிக்கப்படுவதற்குச் சுருக்கப்பட்டும். விஷயமும் வேடிக்கையாகிருக்க வேண்டாமா? “உண்மையான ‘தாத்தா’ தான் தோற்றுயிப்பான், கவலை வேண்டாம். ஆனால் ஸ் கம்புலிரோ என்னவோ என்று தெரியாது!

சீ. அரசாந்திம் (உடலில்) — உமக்கு கன் வில பிறகேதக முத்திரைகளும், உமது சுட்டமும் அனுப்பில்லேன். பெற்ற அக்கொண்டா? வேறு யார் யாரிடம் பழைய முத்திரைகள் சேகரிக்கிறீர்? இந்தியாவில் அடுத்த அடுத்த வாரங்களில் வில்லாக்கள் பெற்றத் தருகிறேன். சிற்றிரு முக்கப்பைக் கவுக்காயிற்ற. எங்கள் சித்திரகராகக் கொண்டுதான் வேலை பார்க்க வேண்டியிருக்கிறது. ‘கண்ண் காட்சி’ பிரசரம் பெற்று.

நொசா (கட்டுவன்) — உமது சொற்களை எழ்புகின்றேன். என்ன செய்வது, எல்லாக் குடும்பங்களிலும் கட்டுமீருக்காத தான் செய்யும். பிரதானமாக உமது மாய்ப்பாணத்தில் அனைக் கிராமங்களில் வற்றமையும் இடைத்துச்சூழமுண்டுதான். ‘மூயற்சி’ யை விடாவது. அதுதான் வரம் உமச்சும் சில முத்திரைகள் தருகிறேன். கொஞ்சமதான் என்னிடம் கொடுக்கக் கூடியதா யிருக்கிறது. வேறு நன்பாக்குடன் முத்திரைகள் மாற்றம் செய்யலாம்.

Q u e n

(கல்வி அனுபந்தம்)

“கற்பவை கற்றுக் கற்றுங் கொழுக்”

புத்தகம் 2 } சன்னகம்: பிரமாதிவெஸ் ஆவணிம் ககவ (27-8-39) } இல. 43

ஆசிரியர்கள் எதிர்ப்பு

கல்விப் பிரமாணத் திட்டத்தைக் கண்டிக்கும் நோக்கமாகக் கூட்டப்பட்ட வடிலங்கைத் தமிழாசிரியர் சங்கப் பொதுக்கூட்டம் தமிழாசிரியர் உவகத்தின் ஒற்றுமையையும், விழிப்பையும் நன்கு வெளிப்படுத்தியுள்ளது. வகுப்பு, சராசரி, சம்பளம் என்ற மூன்று வகையாலும் நாட்டுக்கல்வி பங்கப்படுமென்பது ஆசிரியர்களது மனதிற் பதின்து விட்டது. இத்திட்டத்தைப்பற்றிக் கல்வி மந்திரியோடு கலந்து பேசுவதற்கு ஏழூபேர் நியமிக்கப்பட்டனர்.

வ. இ. த. ஆ. சங்கம் இலங்கையிலுள்ள பல சங்கங்களோடும் ஒன்று சேர்ந்து மந்திரியைச் சுதந்தித்துக் கலத்தல் நன்மையைக் கொடுக்கும். இலங்கையில் ஏற்குறைய ஆறு தமிழாசிரிய சங்கங்கள் இருக்கின்றன. ஆசிரிய உலகத்திற்கு நெருக்கடியான இக்காலத்தில் தனித்தனி ஆசிரியங்கள்கள் இருப்பதிலும் பார்க்க அகில இலங்கைக்கு ஓர் சங்கம் இருத்தல் அவசியம். சிங்கள நாட்டில் அகில இலங்கைச் சுவபாஷா ஆசிரியர் சங்கம் ஒன்றிருக்கின்றது. சிங்கள ஆசிரியர்களும் தமிழாசிரியர்களும் ஒன்று சேர்ந்து ஓர் தனிச்சங்கம் நிறுவதல் பெரிதும் விரும்பத்தக்கது. இது விஷயத்தில் வ. இ. த. ஆ. ச. வேண்டிய முயற்சிகளை கையாண்டிருக்கின்றதென்று அறிக்கேறும்.

ஆசிரியர்கள் எல்லோரும் வித்தியாசங்கத் தின் பிரதிநிதியாக மேற்படி சங்கப் போடு

குத்திரமெய்ப் புறநகத்துக் குண்டலிப்பாம் போன்றுட்டுஞ், சித்தனையென் கண்ணுல் தெரிசொப் தெங்களே

Digitized by srujanika@gmail.com